ORUNG ST

Registered as a Newspaper

Published every Friday

Communications

Letters to: THE ENGLISH EDITOR, Vaddukoddai & The Tamii. Editor, Uduvil, Chunnakam.

News to: THE NEWS EDITOR, Tellippalai.

Advertisements,

Remittances to: THE MANAGER,

Tellippulai.

VOL. 105

JAFFNA, FRIDAY, February 2, 1945

NO. 5.

RIGHTEOUSNESS EXALTETH A NATION, BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE.

NEWS

LOCAL

The New Puisac Judge
Mr. Alan Edward Percival Rose,
the new Puisac Judge of Ceylon
has taken his oaths before the Chief
Justice and begun work on Monday.
He is 45 years old and is the youngest of the Puisac Judges in Ceylon.
He acted as Attorney General of
Palesline and was made a Judga of
the Supreme Court there in August, 1933. Unlike his brother Judges,
he is a bachelor.
Penicillin for Civilians.

Penicillin for Civilians

A small consignment of Penicil.

In for Civilian use has arrived in Ceylon and has been kept in a special container in the Bacteriological Institute. Dr. A. Nimelasuriya has been elected Chairman of a Committee to recommend the type of cases for which Penicillin is to be used.

A. C. U. T. Memorandum to Board of Ministers

A memorandum

of Ministers

A memorandum has been submitted by the All Ceylon Union of Teachers for consideration by the Board of Ministers, on behelf of certain classes of teachers. It requests that a First Class Certificate be granted to Second Class Certificate Teachers on reaching their maximum salary and that a Third Class Service Certificate be awarded to Provisional Certificated Teachers before 1929, who are "anomolousiy placed lower than the uncertificated teachers of the same period."

Women's Art and Industrial Institute

teachers of the same period."

Women's Art and Industrial Institute
A general meeting of the Women's
Art and Industrial Institute was held
at Nallur, Jaffna, on the 22nd of
January with Mudaliyar C. Kandiah
In the chair. A sub-committee has
been appointed to frame rules and
regulations and submit them to the
Managing Committee for approval.
The Managing Committee has been
authorised by the General Committee
to take all necessary steps for the
efficient conduct of the Orphanage
and Industrial School.

Post of Director of Education

efficient conduct of the Orphanage and Industrial School.

Post of Director of Education

It is understood that the Executive Committee of Education will shortly be asked to consider the question of a permanent appointment to the vacant post of Director of Education. It is learned that the name of Dr. Ian Sandeman, Deputy Director of Education, will be considered for the post.

The Duke of Gloucester in Colombo. It is disclosed now that their Royal Highnesses, the Duke and Duchess of Gloucester and their two little children made a two-day halt in Colombo on January 5th and 10th on their way to Australia where His Royal Highness has now taken up the appointment of Governor-General. It is interesting to note that this is the firist time that a member of the Royal Family is going to Australia to take up the appointment of Governor-General. It may be remembered that the late Duke of Kent who was appointed to the post was killed in a plane crash before he could take up the appointment.

New G. O. C., Ccylon.

he could take up the appointment.

New G. O. C., Ccylon

Major General F. I, S. Tucker,
C. B; D. S. O; O. B. E; former
Commander of the famous, "Red
Eagles" who played so magnificent
a part in the defeat of the Axis in
North Africa and accepted the surrender of General Von Arnim has
taken up duties as General Officer
Commanding, Ceylon.

Malt from Kurakkan

Commanding, Ceylon.

Malt from Kurakkan
Possibilities of manufacturing
malt extract from Kurakkan are now
being explored by the Department
of Commerce and Industries on a
Report submitted by the quinine expert who has returned from a study
tour in India.

Small Pox Situation in Jaffna
A total of 170 cases of Small Pox
with 27 deaths have occurred in the
Jaffna Peninsula up to now. The
Muslim Ward of Jaffna Town has
had 83 cases with 13 deaths, while

other areas in the U. C. limits have had 16 cases with 3 deaths. The suburban areas have had 11 cases with two deaths. Chavakachcheri which is free of the disease has had a total of 31 cases with 8 deaths. In the Changanai area there have been 15 cases with one death. The Director of Medical and Sanitary Services has arrived in Jaffna in response to an urgent telegram from the Chairman of the Urban Council. He is of opinion that the situation is not very alarming as it is made out to be.

is not very alarming as it is made out to be.

Precautions against Textile Thefts

As shortages have been detected in some of the consignments of textiles transported by train from India to Ceylon and it cannot be discovered how they could have occurred, it is recommended that all textile consignments from India should be re-weighed at Talaimannar Pier before they are loaded into waggons of the Ceylon Kallway and the weights reentered in the invoices so that if there is any disparity in the weights it can be easily traced to its origin. It is also suggested that the consignments should be conveyed direct by themselves instead of being mixed up with consignments of other goods in the same waggon to stations en route. Thefts are said to be facilitated when consignments of goods intended for several stations are loaded together thus necessitating the opening of the waggons several times en route.

Jaffna Central College

Jaffna Central College
Alev. C. A. Smith, B. A., L. Th. head been appointed Principal, Mr. Smith was an assistant Master at Gentral under Rev. P. T. Cash and was later Bursar of the College and Warden of the Hostel.

Mr. A. M. Spencer, has been appointed to the staff on the Arts side, Mr. A. G. Rajaratnam, has gone on study leave to undergo a course of post-graduate training at the Government Training College.

INDIAN

Teachers should be conscripted Mrs. Lilavati Munshi has given notice of a resolution to the Senate of the Bombay University that a Scheme should be instituted for the Presidency by virtue of which in addition to the training arrangements mentioned in the Sargent Plan all pupils who appear for the Marriculation Examination with the exception of those eligible for higher education or Special training in Industry, Commerce and Agriculture be conscripted for service as teachers in primary schools in villages and towns for a period of two years with option to continue in service if so desired, on the minimum salary scales mentioned in the Sargent Plan. The services of Graduates in Arts also be conscripted for the period of two years to work as teachers in Secondary Schools on the Scale prescribed by the Sargent Plan.

Saving the Sced-Rice

dary Schools on the Scale prescribed by the Sargent Plan.

Saving the Seed-Rice
Three thousand miles of escape by rail, river and air is the story of 50 lbs of Burmee seed-sice, now in Southern India. Its coriginal home was on a Government Especimental Farm near Rangoon where agricultural experis had been working for 25 years to improve the famous rice strains of Burma. The seed-rice already produced was too preclous to be left to the oncoming Japanese invaders, 500 bags of it were put on the last train that left famous nearly in 1942 and were evacuated to Mandalay. Then Mandalay lesel was threatened and 80 lbs of the finest seed were selected to be put on to the last civil evacuation accopiane to leave for Chittagong in Eastern India. By July 1912 this seed was after than India and Experimental Farm onder the care of a young Burmese agricultural Officer. As soon as the advancing British and Allied forces have liberated Burma the seed-rice from Southern India is going home to do a priority job of reconstruction. It will telp to reestablish the rice inclustry set Burmese advanced to bring back prespective to the Bor of reconstruction. It will telp to reestable the rice inclustry set Burmese advanced themselves a proposed to bring back prespective to the Bor of reconstruction. It will telp to reestable the rice inclustry set Burmese advanced themselves and the rice inclusives of Burmese advanced themselves and the rice inclusives of the set of the construction in the Mandalay and the proposed themselves and the set of the construction in the Mandalay and provided the merchants do. Their rates, therefore, are other merchants do. Their ra

THEY ARE HERE!

IN THEIR BEST --IN ANOTHER NEW RANGE!

REAL DAZZLING BEAUTIES ...

INDIA'S "MOST POPULAR FASHION - CENTRE."

They are Glamorous — all so lovely — So charming — They are ULTRA-MODERN.

THEY WILL CAPTIVATE YOUR HEART -

Come, have a Glimpse at these and you are sure to buy more than one.

IF IT IS FOR A MODERN GIRL—OR FOR A 'BRIDE'—
WE HAVE THEM—IN QUITE A GOOD SELECTION—
NOT FEW—NOT TEN OR TWENTY—
BUT IN HUNDREDS!

SAREE FOR ANY OCCASION — SAREE FOR THE BRIDE — SAREES AT ASTOUNDING PRICES!

THE ENTIRE NEW RANGE — CONSISTS OF — THE FINEST YET IMPORTED!!

SEE THIS LATEST CREATION:

JARI-GEORGETTE ORGENZA NINON

TISSUE FISH-NET EMBROIDERED-NET

and JACKET MATERIALS
TO SUIT EVERY SAREE

NOVELTY SILK STORE, (The Largest Stockists of Benares and Bridal Sarees and Silks).

MAIN STREET,

Important Announcement for Textile Traders

In case you wish to have Whole-sale stocks of Benares Bridal, and Silk Sarees, please pay a visit to the 'Novelty Silk Store', Main Street, Jaffna. They are the only dealers for Ceylon who have opened out an office at Benares and have all the facilities and privileges of getting their goods DIRECT from the Manufacturers, instead of through middlemen or commission agents as other merchants do. Their rates, therefore, are much cheaper than any other Wholeseller-

தீ இ இராச்சியத்தாரை உயர்த்தும்; பாவமோ எந்தச்சனங்களுக்கும் இகழ்ச்சி.

புதினக் குறிப்புகள்

அமெரிக்க இலங்கை மிஷன்

அமெரிக்க இலக்கை மிக்களின் வரு டாக்கக் கட்டம் 1945 ம் ஆண்டு இனவி மாசம் 27ம் தகதி முழுதாட் கட்டமாக வடுக்கோட்டையில் கேழ்ச்சியுற்றது.

வைத்சி தேவி

தொணை வைஞரி கோயினும் பிடிச்சப் பட்டவாகள் தொகை 170. அதில் பிரிச்ச வாகன் 27 பேர் .

சென்ற சனிவாரம் மாழ்ப்பாண சக்க கலிக்ககுள் புதிதாய இருவரக்கு அத்தோய் தொற்றியது. காம்பிலுள்ளவர் எனிலும் 2 பேர் இதேரையாற் பீழக்கப்பட்

வை இயபத்திக் கிலவர்

தற்போத யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலே கடைபெறம் வைசூரி கோய் சம்பர்தமாணவோர் ஆலோசினர் கட்டம் யாழ்ப்பாணம் காரசிக அறையொன்றிற் கூழற்ற வைச்சியாகுதிச் சிலவர் Dr. 8. F. செலப்பா, Dr. செல்லாட், Dr. O. தரைமாஜா என்பவர்களும் காரசுக் சுக்கத்தனரும் தற்போதிருக்கும் தொற்ற தக்கத்தனரும் தற்போதம் குழு தேரம் சம்பச்சமாயுள்ள விஷயக் கலக்கு பேசிக்கொண்டனர் வைசூரி கோயைச் சடுப்பகற்குரிய சகல் ஆங்கு சனிஞ்சி லாச் செய்யப்படவில்லே பென்ப தே முறைப்பாடு.

a Lad

படக்கு மாவிட்டபுசக்கிலுள்ள வடக்கு மாவட்டபுர்த்தனரை அமெ ரிக்கன்மிஷன் தமிழ்ப் பாடசாலவின் தணைம் ஆசிரியராயிருக்க இரு. U. சம்பி முத்த சம்த உத்தியோகத்கினின்றம் முதது இமது உத்தியோகத்தினின்றம் இணப்பாறியிருகின்றும் இவர் மிஷனுக் குக்கீழுள்ள பல தமிழ்ப் பர்டசாவைவி அம் ஆசிரியராய்க் கடக்க 37 வருவூக்க சாய்க் கடமையாற்றியிருக்கினர் டைய இடத் ஓக்கு கிரு. B. அருமைசாய கம் கியவிக்கப்பட்டிருக்கிறுகௌ அறி

சத் காலாட்சேபம்

தஞ்சாவூரைச் சென்ம ஸ்தானமாய்க் கொண்டவரும், சாபோஜி மகாராஜாவின் சமன்சான வித்தவானும் மசுப்பூர்கள் பெற்ற ஐயற்புலவரும், கிறின்த கவிஞ்ண மெயிருந்த ஸ்ரீ வேசராயக் சாஸ்கிரியர் ரின் வழித்சோன்றலாகிய பாரவதர் B. ான வழுந்தான நண்கப் பால்லதா பி. வேத்தாயக சகண்டுரியார் அவர்கள் தற் போது யாழ்ப்பாணம் வந்து, சத் காவாட் சேபங்கள் கடாத்திவருவன்றுர். யாழ்ப்பா ணத்திலுள்ள பல சுபைகளிலே பஜன்ப் பிரசந்களுக்கு செய்துவருக்கு மூர்கள். பிர காகுக்கு பத்திக்குரிய முறையில் சங்கே சங்கள்கள் பக்கிக்குரிய முறையில் சங்கே சங்கள் பகுதிக்கூராப் முறையில் சங்கிற சந்தித்பமாய் நடத்தப்படிகின்றது. பாக வதா அவர்களுக்கு அகிக உதவியாவிருப்ப வா மிருதங்கம் வாகிப்பஙில் அகி தோச்சி யுன்ன இரு ஃபாவிரூர்த்கியோனுபார் யுள்ள திரு கபாவிமூர்த்தியென்பார் இந்தவார்த்தில் பாகவதரவர்கள் உடுவிலிற் சத் காலாட்சேபங்கள் கடத்திவருகின்றுர். யாழ்ப்பாணச் கதேச சுவிசேஷ சங்கம்

கடித்த சுவிசேஷ் சுக்க கவிசேஷ் சுக்கம் தற்போது வேல் ஸ்தானகாய்க் கொண்டிருப்பது கேரிக்கும் மாத்திர் தான். முன் அச்சர்கத்தின் கீழிருந்த புக்குதேவுச் சபை (வேலிண்யும் புக்குடு தவும்) ஓர் சுகையாக டையகம் பெற்ற தினும் ஒர் சேகையாக டையகம் பெற்ற தினும் கல்சேதுசங்கம் அந்த இடத்தை கூற வரத்ப்பாணச் சபாசக்தன்கதிற்கிற் ஒப்புவித்தவிட்ட ந. யாழ்ப்பாணக்குடா கூட்டுப் பக்கமாயிருக்கும் தீஷ எளிலே கெகேர்திவு அதி பெரிய தீஷ Delft என் பது அதிறைடைய பழைய சரித்திர சம் காமமாகும்.

கவிசேஷ் சங்கம் தற்பாது அவ்படம் ஊழியம் புரிந்தவருகின்றது. சுவிசேஷ் சங்க ஊழியஞ்ச அவ்விடம் இரு. N. கத் வடிப்பருக அவ்விடம் கிரு. N. கதிவேறு பிரசுக்கியார் திருக்கொண் டாற்றி வருவேருர். அவ்விடம் கமற சக்கத்கின்கீழ் ஒரு சுவபாஷா பாடசாவே இருக்கின்றது.

ளை சன்பை இர்மான குடுச்ப நர, அசற்குளிய ஆயத்தைகளேச் செய்துகொண்டிருக்கின்

அவ்வீடம் கடைபெறம் இருப்பணி விடை தளர்ச்சியுரு து. செவ்வனே கடைட பெற வேண்டில் சுதேச சவீசேஷ சங்க கண்பர்கள் சங்கள் சொடைகளேத் தாராக மாய்க் சொடுக்கவேண்டிய த அவசியம். அவ்சிட ஆவயத்தாக்கு வேண்டிய மணி (Bell) ஒன்று சவதரித்துக் செக்கெட்ப் பட்டிகுக்கின் சுது குறுக்கு அமை பட்டிருக்கின்றது. அகை உயர்த்கிலைப்ப சற்கு ஓர் மணிக் கோபுரங் கட்டப்பட மேண்டியது. யார் அக்கிருப்பணியைப் போர் பெகேத்துக்கட்டிருடிப்பளி தங்கள் உற்று சின் ஞாபகார்த்தமாக அதைச் கட்டிமுடிக்க முன்வர்தால் சங்கம் அதை ஈன்றியோகிக் தியோகும் எற்றக் கொள்ளும். இதைச் செய்யும்படி வெப் பட்டு இதைக் கெய்யும்படி வெட் பட்டு முன்வருகிறவர்கள் சங்க விகிதார் கிய சுனம் A. C. கம்போஜா போதக சவர்களுக்கு எழுகியறிவிக்கலாம்.

வித்தியாசித்தரின் பதவி

வந்தியாளத்தாய பதவி சற்போது காவிபாயிருக்கும் வித்தியா சந்த்தரின் பதவிக்கு ஒருவரை சியமனத் செய்வதைப்பற்றி போகிக்கும் பொருட்டு வித்தியாபகுதியின் கிர்வாச்சபை கேட் கப்படுமென அறியக் டெக்கிறது டெப் புயூற்றி வித்தியாளத்தார்யிருக்கிற டக் நா அயன் சான்டிமன் அவர்களே வித் தியாகாத்தராக சியமனஞ் செய்ய யோகிக் கப்படுமென்றும் அறியப்புகிற வ சப்படுமென்றம் அறியப்பக்கிறது

இலக்கையில் புதிய சேனுபதி

வோன் ஆர்ணியை பிடிக்க வீசிர ஞிய Major General F. L S. தக்கர் இவற்கையின் சேனுமியாக கிய மனம் பெற்றிருக்கின்றுர்.

திரு. H. S. பெறிறவின் கடுதி கூரணம்

வித்தியா சுர்த்தராயிருந்த திரு. H S பெறிறு ஐனுவரி முகம் 24 க் திகதி இரா சடுக்யாய் பரிசதுவிட்டார். ஒருவாரமாய்த் தான் சுகவீனராயிருந்தார். அவர் மரித்த போது அவருக்கு வயது 59. திரு. L. Mc D. செருப்சென் இரைப்பாறிய போது அவருடைய இடத்தில் வீத்தியா கர்த்தராய் கியமனமாயினர் சுதேசிகளுக் குள் முதன்முதல் இந்த கியமனம் பெற்ற வர் இவரே. இவர் லர்தோம் சர்வகலா சுலீவயின் M. A. பட்டம் பெற்றவர். இவர் செல பல அல்சனின் ஆசிரியர் இவர் சகதேசத்திலுக் சுதர்த்தவர். கிலகால மாய் முத்துவாலிலுன்ற அசனத்கோவிலில் தான் சுகவீணமாயிரும்தார். அவர் மரித்த மாய் முத்துவாலிலுள்ள அசனக்கோவிலில் மாய முத்து வால்றவை இதை தேவாரா 2 நேகியில் வாத்தியம் வாசித்திக் கொண்டிருக்கலர் இவரக பிரிவாற் நாய ருறம் மூன்விச்சூம் ஒரேயொரு சகோதர ஜாக்கும் ஏங்கள் அனுதாப முரிரதாகுக

இவர தமரண ச்சைப்பற்றி மேன்மைசங் கிப தேசாதிபதியவர்சள் பின்வரும் வகை யாகத் தமது எண்ணங்களோக் கஜெற் பத்திரிகையில் வெளிப்படுத்தி யிருக்கின்

எலஞ் சென்றபோன கிரு. H S பெறிரு என்பவர் இலங்கையாசரங்களின் சேழ் 22 வருடஞ் சேவை புரிக்கிருக் இன்றுர். அவர் தமது ஈடமைகளே மிகக் கெட்டிக்கணமாகவும், மன உண்மையாக தெஞ் செய்திருக்கொண்டுர். அவர் மரித்த போது இலங்கை அரசாங்கத்தில் அதி உண்ணதரிமையாகிய Director of Education) வித்தியாகர்த்தாக விருந்திருக் தென்றுர். அவரது மாணம் அவரிலுடன் உத்தியோகஸ்தருக்கும், அவரை யறிக்க யாவருக்கும் அதிகவிசதைத்தைக் கொடுக்கு மேன்பதில் ஐயலில்லே.

தீர H. R விறிகள் அவக்களின் மரணம்

அரசார்க்கமையில் இதா கடிரப் பக்கப் பிசக்கிக்காவிருந்த தரு. H R. விறி மன அறை 81 ம் வயாகில கே வியோக வாயிஞர். அவரது கிரேகம் 21 ம் இதி கண்ஞர்கள்கிய கேசாகப் சியாக்கும், அரசாக்கை உத்தியோக்கை தர்கர்கள் தரு கடிய விருக்குக்கள் கண்டுக்கும் காக்கள்கள் கொண்டுக்குக் காக்கள்கள் திரைகம்க் காடியிடித்துக் சண்கள் திருகாம்க் காடியிடித்துக் சண்கள் திருகாம்க் காடியக்களை. காலஞ் சென்ற இரு. விறீமன் வழைக் கமக்காம ருக்காக அதிகமாக உழைத்தவர். அவர்கள் கண்மையை விரும்பி அவர்களின் மூன் னேற்றத்துக்காகச் சேவைசெய்தவோர் Beginning.

யுக்க புதினங்கள்

சென்ற மாசம் 29 ம் திசன் ஸ்ரோக்றோ கிலிருந்துவர்சு செல்றிப்படி, இன்னும் 8 நாட்களுக்குள் யுத்தம் முடிவுக்கு உரு மில்லர்ஸ் லிமிடெட், ஹம்பர் துவிச்சக்கரஏஜண்டுகள் மாம். இல்ணை செலிரின் நூனர்கள் பாடிய கிலிருக்கும் கும் சோம் செற்றம். மக்கு தயிருக்கும் கும் சோம் செற்றம். மக்கு தயிருக்கும் கிலகளையில்லை சம்வெளிகளுகில்லே," 5—

பெள்ளினி uniasa arrigari விருக்து 95 மைலுக்குள் இருக்கின்றுர். கிழக்குப் புருஷியாவின் முக்காற்பங்கு பிடி பட்டாயிற்று.

—St. Vith என்ற இடத்திலே அமெ சிக்கர் அக்கமாய் முன்னேறிப் போகின்ற னர். 5 வத தெருப்புப் பேற் சே?னவையைச் கிட்டவெருகின்றது. பேற்றனுடைய

—பர்மாவில், அரச்சன் யுத்தம் கிட்டத் தட்ட முடிவுக்கு வருகின்றது. மியோ ஹோங் என்ற இடத்தை மேற்காபிரிக்க சேலன் பிடித்ததே இந்த அறகூலத்துக்

தோக்கபோ மறு படியும் விமானத்தாற் தாக்கும்றது

தோக்கியோவிவிருர் தவர்த ஒலிபாப் பிப் புதினப்படி சென்ற 27 ம் திகதி அசேக சுப்பர் வோட்டிறெசெஸ் தோக்கி யோவின் வேலே ஸ்தானங்களேயெல்லாம்

அமெரிக்கன் சுப்பர் வோட்டிறெசெஸ் இத்துசிஞ்வையும் தாக்கின. யாப்பான் தீவுகளிலுள்ள கொன்ஷியு என்ற தீவும் தாக்குற்றது.

ஜர்மனியில் கலக்கம்

செம்படை பிறுக்டென்பேர்க்கைகோக் கிச் செல்ல, ஜர் டனிபில் பயக்காமும் கலக் கமும் ஜனங்களுக்குக் உண்டாயிருக்கின் நது. 2 லட்சம் ஜாமனியர் சப்பமுடியாக படி பொதிவிலகப்பட்டதுபோல் அகப்பட் டிருக்கின் நனர்.

—பிரிக்கானியசேனப் பக்கமாக ஜர் மனியருடைய எதிர்ப்புச் குறைகின்றது.

இத்சாவியில் எல்லா இடங்களிலும் இக் கிய ் சியார் முன்னேறிப் போகின்றனர். —பர்மாவில் ஐக்கியகட்டுவார் 5 ம் முறையாகப் போயிறந்தியிருக்கின்றனர் **ஐக்கெகட்செயர்** கிச்சோங் என்ற இடம் கைப்பற்றப்பட்

பாமாவில் வெற்றி

குஷியர் அகொவீராவேசத்தோடு அகிக வெற்றி பெற்றக்கொண்டு போகின்றுர் வெற்றி பெற்றாகமாண பெங்களு! என்பது வாஸ்தவந்தான். ஆணுல் அர்த் வேற்றி இவங்கைக்குச் சுமிபமாயுள்ள பாமாவின் வெற்றியை மறைக்கப்படாது. பாமாவின் வெற்றி அக்க காத்திரமாய் பர்மாவின் வெற்றி அங்க காத்திரமாய் எண்ணப்படவேண்டியவொன்ற. சிஞ எண்ணப்படவேண்டியைவென்ற. சஞ வுக்குத் தணமார்க்கமாய் வழி திறக்கப் படல், 14 வத சேசீன மத்திய பர்மாவின் குன் திவிரமாய் முன்னேறேல், பர்மாவின் மேற்குக் கணாயில் சேசீனயிறக்கல் ஆகிய இவை ஆகியாவின் கீழ்ப் பாகத்தில் யாப் பாளியருடையை ஆட்சி முடிவின்கு வருகிற தென்பதற்கு அறிகுறிக்காம். இர்த வரு தென்பசற்கு அறிகுறிகளாம். ஷம் முடியுமுன் குடைக்கபட்சம் பர்மா யுத்தம் முடிவுக்கு வருமென கிச்சமமாய் கினேக்கலாம். யாப்பானியர் பர்மாவை வட்டு முழுவசாகவே போய்விடுகளை எண்ணுக்ற சிலருண்டு. ஆனுல் மாப்பான் எப்படியோ ஒருக்கால் நின்றபிடிக்கப் பார்ப்பாணென வேற சிலர் 63னாகின றனர். சீனுவுக்குச் தரைப்பாதை இறக்கப் பட்டதும், வடக்கிலே சீனருடைய பவ மான செரு:குசலும் சீனக் கணையில் மான அக்கு குறையில் தங்களே அழிக்காத படி யாப்பானியர் சப்பியோக்வதைத் தரி தப்படுத்த வேண்டும்.

அந்திநேர அரிய கோரிக்கை (தொடர்ச்சி)

தேவாரம்

(* காதலாகிக் கசிக்கு " என்ற மெட்டு)

- 1. அரப காருண்ப சோதியே! கின்கழல் கேப மோமொன் கித்தமு மேபற்ற மேய தி அவருள் மிக்கவும் கல்கியென் காயம் வியுமுன் கருணேசெய் தர்ள்ளவமே.
- கருணே செய்தருங் காட்சிதர் தேமிர்தத் தருணம் ஏழையைத் தாங்கிரல் அருள்பெய்யின் மாண மானது வாட்டுமோ கின்னெழிற் சாணக் தாழுமுன் தனேபணேத் தக்தையே!
- 3. தக்கை தாய்கமர் சக்கையிற் கட்டமே தாதை தாய்தமா சஞ்சம்ஃ ஒருவனே சந்த தமேயுள் தஞ்சம்ஃ ஒருவனே மைந்தன் என்பவம் மன்னித்த மண்ணுள் பந்த மேவிடப் பாலிப்பை ஆசியே.
- 4. ஆசி பெய்தெனே ஆண்டு கடத்திபென் ஆசா பாசங்கள் அகற்றியே என்றென்றம் வாசஞ் செப்வையேல் வறிபனேன் சென்கமில் தாசன் கதிபெற்றுன் சந்நிதி சேர்வனே.

A. B. K.

"அனுக்கி gau தி", தெல்லிப்படை 31-1-45

70 வருஷங்களுக்கு மேற்பட்ட அனுபவம் . .



1872ம் ஆண்டுக்கு முன் இங்கிலாக்கிலே முதல் ஹம்பர் துவிச்சக்கரம் செய்யப்பட்டது. ஹம்பர் துளிச்சக்கரத் இல் பட்ட வரிகளும், பொனும், ஒலே மட்ட வரிகளும், பொனும், ஒலே சும் இன்ற அதனுடைய நீண்ட அனுபவத்தையும் அது செய்கை பண்ணப்பட்ட திறமையையும் காட்டுகின்றது.

ஹம்பர் து விச்சக்கரத்தின் வாத்து மட்டுப்படுத்தப்பட்டாலும் அதற்குக் கேவையான மறபகுதி அத்திருக் தென்னயான மற்படுக் கர் கிடைப்பதனுல் அம்பர் துனிச்சக் கரத்கை யுடையோர் தொர்தாவு இல்லாமல் அதைப் பாகிக்கலாம்.

ஹம்பர்

ஆகிமல்குக அன்பு பெருகுக தேசமெங்கனுக் திமையருகுக . பாசுக்கிப் பகித்திரமேபருள் பேசு காமமே என்றென்ற மோங்கவே

2 3 11 5 1 1 60 5

1945 ம் இ பேரவரி மீ 2 உ

குற்ற மதிகரித்தல் Increase of Crime

டொணுமோர் அரசியற் திட் டத்தை கடவடிக்கையிற் கொண்டு வக்கதின் பேறுக கேர்க்க பெரும் புழையினுலேதான் சென்ற அல்லது பன்னிரண்டு வருடங்களாக குற்றமதிகரித் அக்கொண்டு வருகில் ற தேனச் சொல்லத் துணிகிறவர்க ளுண்டு. மேற்செரல்லிய காரணத் சொல்றுகிறவர்கள் வாத்தில் இது விஷயத்திற் சேரல் பிரபு சொன்னதைக் கவனிக் தேறது ஈல்லது. குற்ற மிவ்வளவு செதியாக அதிகரித்துக்கொண்டு போவதற்கு யுத்தம் கடக்குகொண்டு போவதே காரணமென்றம், இப்படிக் குற்றம் அதிகரிக்கிறது இலக்கை மிலே தானென கிணக்கப்படாகென வுள் குறிப்பிட்டார். இலங்கையிற் பாரித்த குற்றத்தி லகப்பட்டவர்கள் கொகை 1939ம் ஆண்டில் 2079இ பிருந்து 1943 இல் 4239 ஆய்க் க டிகிட்டதௌவும், கொலேக் குற் லகப்பட்டவர்கள் தொகை 25 164 இவிருந்து 310 ஆகியிட்டதென கணக்குகள எடுக்கப்பட்ட காண்டுக்கின்றன. இப்படியாகக் குற் **றங்கள் பயங்கிப்படத்தக்க வகை** யாய்க் கூடிக்கொண்டு போவதற்குப் பல காரணங்களேக் கற்பிக்கலாம். ஆனுல் வாக்குரிமையைச் சர்வசன விஷ்ப மாக்கினதினு லென்றுவது, அலைதை தெரிவிடப்பட்ட மக்தரி மாரிலே அதிக தத்தவ மிருக்கிறக்கு வென்றுவது எவாவது திட்டமாய்ச் சொல்லமுடியாது. தற்காலத்தில் கிக ழுப் நீல்பாங்களதான். அவையாவன: வறமை, வாலிபருக்கிருக்குஞ் சமூக தொடர்பு, சரியான கணத்தெளி வற்ற 82%, தனைடக்கமின்மை, காணிபூமியைச் சிறப்பிரிவாக்குதல், குடிவெறி, காலத்தைப் பிரயோசனப் படுத்த ஏற்ற தருணங்களின்மை, தேசசுவாததியகில், பிரமாணங்களேக் கவனியாத தன்மை - குற்றத்தை யதிகரிக்கச் செய்யுங் காரணங்க ளாகும்,

மேற்கூறிய காரணங்கள் எர்த அரசாங்கத்தின்கிழும் குற்றஞ் செய் கலே எனி விடும்.

இங்கிலாக்கிலே அகிகமாகப் போமாணத்தை மீழுகிற தன்மை யுள்ளவர்களா பிருத்த சனங்களோ போமாணத்துக்குக் சேழ்ப்படியக்கூடிய சனைகளாக்கியதற்குரிய கப் பணங் எடுத்துக் களே Dr. ஜென்னிக்ஸ் காட்டி அட்டவஃனப்படுத்தி மிருக் கெணுர். அவற்றிற சில நமது காட்டு விஷயங்களுக்கும் கண்கு பொருக்கும். குடிபதிகளின் ஒத்து ஒழ்பைப் பெற்றுக் கிரியை செய்யும் பொலிகப் படை குறந்தைக் குறைக்குமோர் விசேஷ ஏது. பலவந்தக்கள்ளி, வாலி பரை வேலேகொள்வதற்குரிய முயறகி கள், குடியைக் குறைத்தல், குடி பிருப்புவசத்கள் முகலியன். அத் **தடன் குற்றத் தல் அகப்படும்** வாலி பண்டத் தருத்துவதற்குரிய ஸ்தாபணங் (Reformatory Schools) இவைபோறை வதுகையான நமதி நாட்டில் பாங்க்கப்படுமுபோது முற் **ந்ததை எவ்வளவோ** குறைக்கலாம். சரிய வ கள்ளியைக் கொடுத்தும் pi de Com ் தைவாகும். அறிவு கூடி வருவது குறந்தைக்

குறைக்காகிடில். கல்கி சரியான முறையிற் கொடுக்கப் வெளியாகும். பட வில் இவிய் பு சமய ஆசாரமான கல்கி பில்லாமை தான் அதேக இமைக்கெல்லாம் காலா

கடவுளோடு சஞ்சரித்தல் Living With God

பக்கியமாயுள்ள செவனே வரை யறுக்கப்பட்ட கால எல்லேக்குள், கட புளுகப்பட்ட கால வணைகளு. அவ வுளுடைய அதுக்கிரகத்தேல், அவ எது திருச் சக்கிதான க்கிற் சியிப்பகே சமய⁶ மென ஒருவர் வரை விலக் கணக் கட்டியிருக்கின்றுர். இதைச் சுருக்கிச் சொல்லுக்ல், ''கடவுளோடு சுருக்கிச் சொல்றுகில், ''கடவுளோடு சஞ்சரித்தலே சமயம்''எனச் சொல்ல லாம். கடவுளோடு சஞ்சரித்திலன் ருல் என்னவெப்பதை விளங்கிக் கொள்ளும்படி கடவுள் என் அம் பகத்தடன் மூன்ற உரிபிடைச் क्रिया का दंत Gai sos சொள்களேச் செய்யும்போது கடவுளேசுடு சஞ்சரிக் தல் என்றுல் என்னவென்பதை விளங் இக்கொள்ள லாகம்.

முதலாவத்: கடவுளுக்கு "முன் பாக." கடவுள் அபோகாமுக்குக் தரி சனமாக, ''கீ எனக்கு 'முன்பாக' கடக்தகொண்டு உத்தமனுயிரு," கைக்கைம் உத்தமனும் நி, எனச் சொல்லிபர்ளினர். கடவு ஞந்கு 'முன்பாக'' கடத்தலென்ப இன் பொருளென்ன? அற பரிசத்த சிவமெனும் பூரண கில்பைக் குறிக் கும். தரும் நெறிடாகிய கள்வெழுக்க சீகியக்கையுடையனுப் ஒருவன் சீகிப்பகே கடவுள் முன்பாகச் சீகிப் பதாம். "கான் பரிசுத்தர்; ஆகையால் கீங்களும் உங்கள் கடக்கைகள்ளல் வற்றிலும் பரிசுத்தார பிருங்கள்? என்பது கடவுளது திருவாக்கு, (வேகி. 11: 44; 1 பேதரு 1: 15) ஒருவன் ஒரு சமயாறசாரியாயிருப் பத என்றுல், அவன் கல்லொழுக்க முடையனு விருப்பரின்ன்றே கரு கல்லொழுக்கம், தப்படுகின்றது. கல்லொழுக்கம், அல்லது தர்மகேறி பிலலாத தெய்வ பக்கி வீண்பக்கி. நல்லெழுக்கத்தை அல்லது தர்ம கெறியை ஆதாரமாகக் கொண்ட சமயங்களேயே है के विक्रा के சமையங்கள் (Ethical Religions) என்பது. தேஜோமயமாகிய கடவுள் முன்பாகச் சீவிக்கும்போது காமும் கே ஜோமபமாய் கிளங்குவோ மென் பத ஜயல்பு. சகல கல்ப ண குணங் களின் குணிப் பொருளாகிய எம் பெருமான் சக்கிக்கில் சகவாசஞ் செய்தல், சார்க்ததன் வண்ணமாகுக் தன்மையடைய ஆன்மா அவரது லட்சணங்களே அடையு மெனக் கருத திறதல்லவா? அன்பே மயமாகிய ஈசன்முன் இருப்பத அவனேப்பேச லாவதற் குதவியல்லவரி தான் கடவுள் தமது தாசன் ஆபிர காமை விளித்த: ''ஃ' எனக்கு முன் பாச்" கடக்துகொண்டு உத்தமன பிரு, எனத் திருவாக்கருளினர்.

இரண்டாவது: "கடவுளுக்குப் 'பூன்' செல்லல்," (உபா – 13: 4). கடவுள்ப் பின்பற்றுதல் எனருல் அவருக்குக் கிழமை தல்; அவர் சொற்படி செய்து அவர் செக்கத்தை மேற்கொண் டொழுகல் என்பது பொருள். கமது அருள்காதர் இது சம்பக்தமாய்ப் பேசும்போது, ீஎனனே கோக்கி, கர்த்தாலே, காத தாவே என அ சொல்லுகிறவனக்கு, பானோகத் தலிருக்கிற என் பிதாவின் சுத்தத்தபைடி செய்யிறவின் பர லோக இராச்சியத்தற் பேரவேசிப் பான்'' என்ற சொல்லியருளிஞர். கடவுள் கமக்குக் தமது அருளவே தத்தைத் தெளிவுற வெளிப்படுத்தி பிருக்கின்றுர். அதன்படி ஒழுகு தச்சை கடவுளேப் பின்பற்ற தலாம். அவர் முனபாக கடக்ககொண்டிருக் அவர முன்பாக கடகது சொழைந்த பிறப்பித்தத்தோ பரைபும், சினி கிகி சிறவன அவரைப் பின்பற்றும் ஞக்கு அக்க கண்மையைக் கொண்டு இந்த வார் ததைகளேக்கேட்டு, இவை மறக்கத் தணிபரையும் ஒருவரும் களின்படி செய்றைய கேலையேன் மறக்கத் தணிபரம். கிறிவக கல்வி களின்படி செய்றைய கேலையேன் அவரும் கண்டு மற்றவர்களே அந்த கோக கடைமன்றும் கணையின் அவரும் கடிய காகிய மர்ந்த கிறிவிக்கும் கடிய காகிய கடக கட்டின் புத்தயுள்ள மற்று மரக்கமாய்த் தானிருக்கின்றனவேன அனுக்கு ஒப்படுக்குவன் என்று வாக உருசப்படுத்தவதும் கடிய காகிய

கருளியிருக்கின்றுர். கடவுள் முன் பாகச் சிகிக்கின்றவன் அவரைப் அவரைப் பின் பற்றுமலிருக்க முடியாது.

முன்றவது: கடவு "ரைடன்" (ஆகி 5: 24) எனேக் என்றேர் பக்களிருக்கான்: அவன்ற சிவிய விருத்தாக்கத்தைப் பற்றி பெழுத கிற ஆன்போன் ஒரே போரு வாக் பெத்திலே அச்சிவியர்கைச் சுருக்கி பெழுகியிருக்கின்றுர். "ஏ 3 ஒக்குத் தேவிஞ்சு சஞ்சரித் துக்கொண்டிருக் காணப்படாமல்போனுள்; கையில் தேவண் அவின எடுத்துக்கொண் டார்'' என்ப தே அச்சிகியவிருத் தாக்த சாரம். "கடவுளோடு செஞ் தாக்க சாரம். சரித்துக்கொண்டிருந்தான்" என்பதி ஞற் கருதப்படுவது யாது? அவன் கட அன்னியமாயிருக்கான், 64 615L 607 அவருடன் ஒன்று இருக்கான், அவன் 如西山西山 கோழமை பூன்டிருக் தான் என்பதே பொருள். காதர் கமது கெஷ்யரைப் பார்க்கு: "தரன் உங்களேச் இகே தர்என் றேன்" என மொழிக்கிருக்கின்றுர். வாக்கியம்! மகிமையான ஆழ்ந்த கருத்தி ஆம், நாம் - ஈனரா பிருந்தாலும்—அவரது அன்பர்தான்— இது செருக்கல்ல, கெயவ கிர்கை இது அன்பின் சம்பர்கம், யல்ல. அன்புக்குப் பெருமை செறுமையில்லே. அன்புக்கு உயர்வு தாழ்கிலில். அன் பிற் சமத்தனமே யுண்டு, என்ன பாக்டியம், கமத இரு காங்களேயும் கூப்பே அவரைக் துதித்துப் போற்

ஆகலின், கடவுளோடு சஞ் சரித்தல் என்னும்போது, கடவுள் முன்பாக நடத்தல், அவரைப் பின் பற்றல், அவருடன் ஐக்கியமாய்த் ஐக்கியமாய்க் கோழமை பூண்டிருக்க வென்றே சுருக்தாகும். கருப்பஞ் சாற்றைக் காச்செக் கற்கண்டாக்கியவண்ணம் கடவுளோடு சஞ்சரிக்கின்ற கிண்டுற் தேர்க்க பரிசுத்த பவுல II கொரிக் கிபர் 3: 18 இற் பின்வருமாற சொல்லுகின்றுர். 'காமெல்லாருக் திறக்க முகமாப்க் கர்க்கருடைய மகி மையைக் கண்ணுடியிலே காண்கிறது போலக் கண்டு, ஆகியாயிருக்கிற கர்க தரால் அந்தச் சுரயலரகத்தானே மதிமையின்மேல் மகிமை யடைக்கு மற்குப்ப் படுக்கும்" என்கின்றர். கடவுளேடு சஞ்சரிக்கில் அவரைப் போல ய்கி வோம் என்பது பொருள். இது தான ஆவிக்குரிய இரசவிக்கை, அல்லது ஆகிக்குரிய மாறுதல்.

கடவுசோகு சஞ்சரிப்பதை நமது செயியத்தில் அப்போசிக்கவேண் டும். வேதாத் யயனம், ஜெபம், தியானம் முதலியனவே இதைச் சித கிக்கச் செய்யுஞ் சாதனங்களாம்,

கிறிஸ்த சமய பாடசாலேகள்

அரசாங்க சபையில் கல்கியைப் பற்றி (Special Commission) உடைய அறிக்கை ஆலே செக்கப் பட்டபோது மறபடியும் (Denominational Schools) * wuis மானவ்ஷயம் ஆலோசண்க்குவக்கது. கல்கி மக்கிரியும் அவரைப்போன்ற மனப்பானமை யுடைபோரும் இறின் தவர்கள் கடாத்தும் கலாசாலேகினப் பற்றி அகேளரிச்சலும்மனக்கொதிப்பு முடையாய்த்தான் காணப்படுகின் நனர். கிறிஸ் த கலரசுகேகளின் பேசியவர்களில் இரு. சார்பாய்ப் G. C. S கொற்பா பேகியவை பாம பட்சமற்றதம், போயமான தமாய்க் காணப்படுக்காறன. அரசாங்கத்தா ரின் என்கொடைப் பணத்தின் உதகி பைக் கொண்டு கடத்தப்பட்டு வக்க தெறிஸ்க பள்ளிக்கடங்கள் ஈமது காட்டில் போழுகர்களான அகேகரைப் பிறப்பித்திதன்பகையும், சனங்


மல்ல, ஏனெனில் அரசாங்களைப அங்கத்தினர் பலர் கிறிஸ்த கலசசாலே மல்ல. ஏனெனில் களிலே கல்வி கற்பிக்கப்பட்டவர்க இனன் முறும் புத்தசமைத்தவரா பிருக்கின் நனர். அத் தடன் அவர்கள் இறிஸ்த கல்விச்சாலேகளிலே பெற்றக் கொண்ட சல்வியின் பேருகாவ பெரிய தவேவர்களும், அதி உன்னத கி‰ ப≡டக்கவர்களுமா பிருக்கின் முர்கள். கிறிஸ் த கலாசாலே நிற் படிக்கிறவர்கள் தங்கள் சமயக்கை கிட்டுக் இறிஸ்தவர்களாக்கப்படுகின் ருர்களேன்ற குற்றச்சாட்டு என்கே? இர்த அங்கத்தவர்களின் விசுவரசம் (புத்த சம்பத்தில், உதாரணமாக) கிறிஸ்த கலாச் வேகளிற் படித்ததி னல் அசைக்கப்பட்டு உறகி கிவே யற்றுப் போய்கிட்டதா? ஆகாச பாட சரிலகளிலே தானும் மறுசமயத் தவர் களேக் கெறிஸ்கவர்க ளாக்குகின்றுர்க வென்பத அத்தாட்டுப்படுத்தப்படக் கடுமா? மிஷனரிமார் வக்கு பள்ளிக் கூடங்களே ஸ்தாபித்த கடத்தாகிட் டால், இக்க இலங்கை த்தீனிலே கல்கியென்றத இல்லாதபோயிரும் திருக்குமே. இவங்கைச் சருவ கலாசாஃயிற் கற்கும் மாணவரில் அதிகமாஞேர் கிறின்வர்களா பிருப் பதற்கு போயம் திறிஸ் தவ பாடசாவேக ளிருப்பதே பெனக் கல்வி மந்திரி எடுத்துக் காட்டினுல், அது சரியான பெயமல்ல; மிஷனரிமார் ஆங்கில 劉山南 பாடசாலே களேக் கட்டாத களிலே அரசாங்கம் ஆங்கில கலா சும்களேக் கட்டாதது, அரசாங்கத் தின் பிழையேயன்றி வேறல்லவென திரு. கொறியா கன்றுக எடுத்துக் காட்டிகிட்டார். மேனும் அவர் செடன்னது: கிறிஸ்க பள்ளிக்கூடங் களே கிற்பாட்ட கிணேத்தால், தனித் தனி யாட்கள் கடாத்தம் பாடசாவே களேயும் கிற்பாட்டவேண்டி வரும். இலவச கல்வி கொடுப்பகைப்பற்றி எல்லோருஞ் சம்மதமாபிருக்கிறைப் இதுகாறம் கடைபெற்றமா திர்க் கிறின் த பாடசாண்களுஞ் சந்து பாய்ன சேவையைத் கொடர்த்த செய்துகொண்டு போக லாமேயெனப் பேசினர்.

அரசியல் விசாரணேச் சபை

காய் முன்னறிவிச்சயடி அரசியற் இருக்க விசுகணேச் சபை ஆகழ்பித்துக் மன ம வேலைய கடப்பித்தவருகின்றது. இதுவரை 170 யாதாஸ்துக்கள் சபையா ரிடம் போய்ச் சேர்க்கிருக்கின்றன. பல து து கோஷ்டிகள் விசாரிணச்சபை முன் சென்று தங்கள் அபிப்பிசாயல்களேயெல் லாம் வெளிப்படுத்திக்கொண்டே வருகின் றன. இதுவரை எண்டிகரட்டவர், பறங் கொளர், முகிலிய்கள், இலங்கைக் தமிழர், samuia, Gai Gugi angulai னின் தூதனேவ்ஷ் முதலிய கோவ்ஷ்டிகள் விசாரனேச்சபை முன் சென்ற நமுத சாட்சியங்கினச் சொல்விப் போயினர்.

சோல்பரி விசாரிணச்சபையார் மேற் சொல்லிய அத தகோவ்தடியைச் சேர்க்கோர் தல்கள் சாட்டுயங்கினர் சொல்வணதர் டோட்பதோடு கின்றவிடாது, பிரசினர்த்த முறையைப் பாவித்து, பற்பல சேன்விசின யும் கேட்டின்றனர். அக்கேள்விகள் காற கோஷ்டியார் அனுப்பிய மாதாஸ் ஓகளி லிருக்கு எழுப்பியவையும், விளக்கத்தக் குரிய ேன்விகளுமாயிரு வென்றன.

விசாரிணச்சபை வரும் மாசம் 5 ம் இசதி வரையில் யாழ்ப்பாணம் வருவார்கள் போவிருக்கின்றது. கமது தமிழ்த் தவேர் . கள் சோல்பரி விசாரணேச்சபை வரும் போது, ஒரு பர்தர்கட்டாய்த் தங்கள் அபிப்போயங்களே ஒசே மொழியாய்ச் சொல்லுவார்க்கொனத் தமிழ்மக்கள் ஆற்... வோக காத்திருக்கின்றனர். சிறபான்மைக் 👡 தமிழருக்குட் பிரிவின்புண்டா காம் ல ாடர் தசொள்வதே அரசியல் நானமாகும்.



Friday, February 2, 1945.

BALANCED REPRESENTATION: ITS NATIONAL ASPECT

We have from time to time expressed our views on the desirability of balanced representation. We wish here to summarize our thoughts when the Reforms Commission is with us. It should be clearly understood that we have no desire to join in the general scramble for more legislative seats and official loaves and fishes. We only want to stress the national aspect of this question.

We are quite conscious of the fact that for the achievement of responsible government, apart from what the powers-that-be will grant us, such a demand in the very nature of things, must come from a politically united Ceylon. We have always advocated a union of all of our forces for such a consummation. But the experience of the last fourteen years has taught us that, at least at the present stage of our evolution, such a hope is not within the range of practical politics. Therefore we are driven to adopt the second best course of advocating something that will enable the various races to live together and carry on the Government in amity and good-wil.

The Donoughmore Commissioners thought that territorial representation—which is only a camoullaged communal representation—which is only a camoullaged communal representation—was a panacea for our communal ills. It is an irony of fate that what they intended as remedy has actually resulted in the disease becoming worse. Whereas in 1918, when the National Congress was established, all sections were united, today the tide of communalism runs high, a fissiparous tendency has begun to manifest its II, and subsections and sub-sub-sections have sprung over-uight. Consequently the Commissioners will have to deal with a babel of voices. The cause of this unexpected result is not hard to find. Two decades ago the British ruler was considered to be the common opponent from whom freedom was to be wrested. The Donoughmore Commissioners came and handed over a great deal of this power to the majority race whose apptite for power grew with what it fed on, and the feare of the minorities have been aroused. The demand of balanced representation is made with the object of arresting this tyranny and making all sections have an effective voice in the Government of the country.

The Donoughmore Commissioners made the mistake of ignor-

The Donoughmore Commissioners made the mistake of ignoring the constitution of our society, and imagined that they could change our communal outlook with one stroke of the pen. But that great British statesman, the Duke of Devonshire, had a greater sense of reality and understood the truth that what may be suitable for one soil, may not ffourish in another, and, enunciated a principle on which the minorities base their demand. The Donoughmore Commission-

Democracy is our goal. We need not labour the point that a permanent racial majority is the very negation of democracy, Majority should certainly rule, but a parliamentary majority, and not a racial majority. The for-

mer is fluid and is possible only in a homogeneous body where the majority changes according to principles and policies. One who is in a majority today may be in a minority temorrow. But in a contry where the party system has not emerged and where racial and communal considerations prevail the majority becomes a permanent autocracy. If it is argued that this autocracy might be a benevolent one, our answer is that famous saying of another great British statesman who said, "Good Government is no substitute for self-Government". But our case is stronger. We have by actual experience seen that Simbalese autocracy has not even been good Government. The tendency to discriminatory legislation has increased as the years have gone by, and the prospect is that if this tendency is not checked, the minorities will have to be content with being hewers of wood and drawers of water. One of the Sinhalese Ministers himself put this in a nut-shell when he said: "The minorities will have to submit to the majority, or get out". mit to the majority, or get out".

mit to the majority, or get out".

In speaking in this way we are not trying to make out that the Sinhalese people are a wicked lot and tyrannically-minded, No, they are ordinary human beings like ourselves afflicted with the same human frailty. The great historian, Lord Acton, has said: "Power corrupts", and absolute power corrupts absolutely. If Sinhalese leaders have discriminated against minorities they have only followed a natural tendency, and the blame should rather be laid at the door of those who exposed them to this temptation. No amount of promises and good intentions can avail against this patent fact of human nature.

Let us, for arguments sake

mises and good intentions can avail against this patent fact of human nature.

Let us, for arguments sake, suppose that the majority community overcomes this human tendency and fraternises with their weaker brethren and do them justice. What then? There is the more important psychological objection still remaining. Freedom consists not only in liberty of action, but also in feeling free. We should like to lay great emphasis on this point as the lack of this free feeling has most disastrous consequences. We see this proved in subject nations. Their originality, creativeness, culture, energy, and self-respect are lowered. We ask for freedom from our British rulers. Why? Have we not enjoyed Pax Brittanica, British justice, which is synonymous with perfect justice, and social, intellectual, and economic advantages under British Raj? But we want to feel free and call our souls our own that we may live a more abundant life. We want to feel that this house is ours, and we are free to order it in our own way. We do not want to feel that another is the arbiter of our fate, and we do not want the sword of Damocles hanging over our heads all the time. We want to be saved not only from the probability of the sword falling on us, but also from the possibility of it. If this is the way we feel about the benign British rulers who have at least held the scales even among the various communities, shall we allow ourselves to be bound hand and foot and defivered to one section of the people who naturally have an axe to grind? The minorities may as well have no voice in the Government, if there is a permanent racial majority in our legislature.

We have so far spoken of negative advantages. There is a positive one resulting from balance.

We have so far spoken of negative advantages. There is a positive one resulting from balanced representation. The party system is the foundation of parliamentary Governments, of the system in this country, peinted and published for the American Ceylon Mission by Mr. V. Joseph Arianayagam When representation is balanced,

and whenever there is a dead-lock in the consideration of any measure, one section will have to get the aid of some members of the other in order to get the measure passed. And tais they cannot do on racial or other grounds, but only on the ground of principle, This would mean a cross-section of members of the majority and minority communities. As time goes on, this resort to cross-sections will become a settled habit, and the party system will be born, in other words, parliamentary demo-cracy. cracy.

Balanced representation will benefit not only the minorities, but also the majority community. When there is no such balance, the leaders of the latter having no check by an effective opposition will in time become autocratic, flout the wishes of their own community and become an oli-

garchy. Further, a Sinhalese government cannot be efficient and successful without the hearty co-operation of the minorities. Discontent, bickerings, if there is nothing more violent, will marthe even tenor of its absolute rule, Already there is a longing of the Tamils of the North to be one with their kin across the narrow straits who are on the eve of obtaining self-government, How will the Sinhalese feel if Ceylon comes to be partitioned in that way?

This instalment of reforms is not in the way of experiment, as the last one was, but probably the last one with which the Imperial government will be directly connected. Therefore it is necessary that the minorities should be delivered from the nightmere of domination by the constitution that is going to be given to Ceylon now.

Distribution of Subsidiary Foodstuffs to Schools for mid-day meals

All schools now providing a free mid-day meal and which require subsidiary foodstuffs or wheat for the pirpose should apply to me at the beginning of each month giving the average number of school-fed children during the preceding mooth. This should be certified by the Manager or Inspector of schools.

E. Goonaratue, Asst. Govt. Agent (E), Jaffna. Jaffna, 26th January, 1945.

FOR SALE

First class Paddy land for sale in Paranthan; about a mile and a half from the station. Good P. W. D. Road access, water - channel running past the field; rich yield-ing soil. Now is the chance to buy.

Apply to:

W. B. Canagaratnam, Proctor, 3rd Cross Street, Jaffna.

1-2

MICONENECTECHECORENECTECHECORENECTECHECORENECTECHECORENECTECHECORENECTECHECOREN

BANK OF CEYLON

The Directors of the Bank of Ceylon have pleasure in announcing that a branch of the Bank under the charge of Mr. C. Loganathan will be opened at No. 242, Hospital Road, (opposite the Power Station), Jaffna, today at 10 a.m.

Facilities for all Banking and Exchange Business will be provided-

In view of the present war situation there will be no formal opening of the branch-

A. T. HUNTER,

Acting General Manager.

SILKS!! SILKS!!! SILKS!

'NEW SILKS' - DIRECT FROM ENGLAND - ARE HERE ONCE AGAIN!!!

A small but selected consignment in Striking Dainty designs - Just Arrived.

PRINTED CREPE - DE - CHINES

00

PRINTED CREPE - DE - CHINES
SILK SATINS
FLORAL - DESIGNED SILKS
PLAIN - SILK DRESS MATERIALS
CHECKED - PATTERNED MOROCAIN
PRINTED SILK - LINEN
PALACE CREPES
CHERMUSE SILKS
LACQUARD TAFETTAS
PEARL CREPES
BEAUTY SATINS
BRIDAL SILKS
BROCADES

BROCADES

TISSUES & LAMES ETC.

YOU WILL SIMPLY LOVE TO SEE THESE — ALL IN GLAMOUROUS DESIGNS AND ATTRACTIVE SHADES.

Silks suitable for any occasion -For any dress, Frock, underwear or Jacket-